

28. AL-QAṢAṢ (le récit)



Préhégirienne (sauf les versets de 52 à 55), révélée après la sourate des "Fourmis". Elle compte 88 versets. Son titre est tiré du verset 25.

La sourate consacre un long passage à la miraculeuse vie de Moïse (jeté au fleuve, récupéré, expulsé, condamné à l'errance...) et à sa mission, après avoir reçu la parole d'Allah, auprès de l'arrogant et tyran Pharaon.

Après quoi, la sourate fait cas de la foi en ce Coran de ceux qui avaient reçu les Ecritures auparavant, puis du jugement des impies, se reniant mutuellement.

Elle rappelle le sort de Coré et de sa fortune, pour terminer sur une incitation à s'opposer et à tenir tête aux mécréants, à prêcher pour la cause d'Allah, et à L'invoquer Seul.

*Au nom d'Allah, le Clément,
le Miséricordieux.*

1. Ṭā.Sīn.Mīm.

2. Voici les versets du Livre éclairant.

3. Nous t'exposons la vérité sur l'histoire de Moïse et de Pharaon; un exemple pour les croyants.

4. Pharaon s'était érigé en tyran sur la terre, dont il avait divisé les habitants en clans différents. Il en persécutait un groupe particulier dont il exploitait la faiblesse, tuant leurs enfants mâles et épargnant les filles. C'était un malfaiteur.

5. Mais Nous avons voulu accorder Nos faveurs à ceux qui étaient persécutés dans ce pays, en en faisant des guides pour les

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

طسّم

تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْمُبِينِ

تَتْلُو عَلَيْكَ مِنْ نَبَأِ مُوسَىٰ وَفِرْعَوْنَ
بِالْحَقِّ لِقَوْمٍ يُؤْمِنُونَ

إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ
أَهْلَهَا شِيْعًا يَسْتَضِعُّ طَائِفَةً مِنْهُمْ
يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ
مِنَ الْمُفْسِدِينَ

وَنُرِيدُ أَنْ نَمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضِعُوا
فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ
الْوَارِثِينَ

hommes, et des héritiers [sur terre];

6. Nous les avons solidement établis dans le pays et Nous avons voulu faire voir à Pharaon, à Hāmān et à leurs troupes ce qu'ils craignaient de leur part.

7. Nous avons suggéré à la mère de Moïse: «Allaite ton nourrisson! Si tu crains pour sa vie, jette-le dans le fleuve! N'aie pas peur pour lui et ne sois pas affligée! Nous allons te le rendre et Nous en ferons l'un de Nos Messagers.»

8. L'enfant fut recueilli par la famille de Pharaon; il sera pour eux un ennemi et une cause de chagrin; Pharaon, Hāmān et leurs troupes étaient manifestement dans l'erreur.

9. La femme de Pharaon lui dit: «Ne tuez pas cet enfant, il sera pour nous deux une source de bonheur; il pourra nous être utile si nous l'adoptons comme notre propre fils.» Ils ne se doutaient de rien à son sujet.

10. La mère de Moïse sentait que son cœur était près de lâcher [à cause de son enfant]. Elle se serait trahie, si Nous ne l'avions pas affermie pour qu'elle demeure une [courageuse] croyante.

11. Elle ordonna à la sœur de Moïse de suivre ses traces. Celle-ci l'observa de loin, sans que la famille

وَتُمْكِنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ
وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا
يَحْذَرُونَ ﴿٦﴾

وَأَوْحَيْنَا إِلَىٰ أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ ۖ فَإِذَا
خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي
وَلَا تَحْزَنِي ۖ إِنَّا رَأَدُّوهُ إِلَيْكَ وَجَاعِلُوهُ مِنَ
الْمُرْسَلِينَ ﴿٧﴾

فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ
عَدُوًّا وَحَزَنًا ۗ إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ
وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ ﴿٨﴾

وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ قُرْتُ عَيْنِي لِي
وَلَكَّ لَا تَقْتُلُوهُ عَسَىٰ أَنْ يَنْفَعَنَا أَوْ
نَتَّخِذَهُ وَوَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿٩﴾

وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَرِغًا ۖ إِن كَادَتْ
لَتَسْبِغِي بِهِ لَوْلَا أَنْ رَبَطْنَا عَلَىٰ قَلْبِهَا
لِتَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ ﴿١٠﴾

وَقَالَتْ لِأُخْتِهِ قُصِّيهِ ۖ فَبَصَّرَتْ بِهِ عَنْ
جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ ﴿١١﴾

de Pharaon ne s'en rendît compte.

12. Il se trouvait que Nous lui avions auparavant interdit le lait des nourrices [en dehors de sa mère]; de ce fait, sa sœur proposa: «Puis-je vous indiquer une famille qui prendrait pour vous cet enfant en charge? Il sera en de bonnes mains.»

13. Ainsi avons-Nous rendu Moïse à sa mère, afin qu'elle soit heureuse de le revoir, qu'elle ne s'afflige pas et qu'elle sache que la promesse d'Allah est toujours tenue, bien que la plupart des hommes n'en soient pas conscients.

14. Lorsque Moïse atteignit la force de l'âge et devint un homme accompli, Nous le dotâmes de Sagesse et de Savoir. C'est ainsi que Nous récompensons les vertueux.

15. Un jour Moïse entra dans la cité à l'insu de ses habitants. Il y rencontra deux hommes en train de se battre, l'un de son camp, l'autre du camp adverse. Celui qui était de son parti lui demanda de lui prêter main forte contre son adversaire; Moïse frappa celui-ci et mit fin à ses jours; [pris de remords] il dit: «Cela est un acte satanique; vraiment Satan est notre ennemi déclaré, cherchant toujours à nous égarer.»

16. «Seigneur! Je viens de me faire tort à moi-même, pardonne-

* وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ وَهُمْ لَهُ نَصْحُوتٌ ﴿١٢﴾

فَرَدَدْنَاهُ إِلَىٰ أُمِّهِ كَىٰ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۗ وَلَتَعْلَمَنَّ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿١٣﴾

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَىٰ ۖ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا ۗ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ﴿١٤﴾

وَدَخَلَ الْمَدِينَةَ عَلَىٰ حِينٍ غَفْلَةٍ مِّنْ أَهْلِهَا فَوَجَدَ فِيهَا رَجُلَيْنِ يَقْتَتِلَانِ هَٰذَا مِنْ شِيعَتِهِ ۖ وَهَٰذَا مِنْ عَدُوِّهِ ۖ فَاسْتَغَاثَهُ الَّذِي مِنْ شِيعَتِهِ عَلَىٰ الَّذِي مِنْ عَدُوِّهِ ۖ فَوَكَزَهُ مُوسَىٰ فَقَضَىٰ عَلَيْهِ ۖ قَالَ هَٰذَا مِنْ عَمَلِ الشَّيْطَانِ ۖ إِنَّهُ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِينٌ ﴿١٥﴾

قَالَ رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ۖ فَاغْفِرْ لِي ۖ فَغَفَرَ لَهُ ۗ

moi!» Allah lui pardonna; Il est en effet Pardonneur et Miséricordieux.

17. Moïse dit: «Seigneur! Grâce aux bienfaits dont Tu m'as comblé, je ne serai plus jamais l'allié des criminels.»

18. Le lendemain matin, il était dans la cité, inquiet, s'attendant à se faire prendre, quand, tout d'un coup, il aperçut l'homme qu'il avait secouru la veille, l'appelant encore à son aide. Moïse lui dit: «Tu es manifestement un homme dévoyé.»

19. Lorsqu'il voulut sévir contre leur ennemi commun, celui-ci s'écria: «Ô Moïse! Veux-tu me tuer, comme tu as commis le meurtre d'hier? Tu ne veux agir qu'en tyran sur terre et non en homme de bien.»

20. A ce moment-là, un homme accourut de la périphérie de la cité et dit à Moïse: «Les dignitaires de la ville se sont donné [le mot d]'ordre de te mettre à mort. Empresse-toi de partir, c'est un conseil d'ami.»

21. Très inquiet, toujours sur le qui-vive, Moïse implora [son Seigneur] en sortant de la ville: «Seigneur! dit-il, sauve-moi des mains des coupables!»

22. Lorsqu'il se dirigea vers Madian, il implora [encore]: «Puisse mon Maître guider mes pas sur le bon chemin!»

إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ﴿١٦﴾

قَالَ رَبِّ إِنَّمَا أَنْعَمْتَ عَلَيَّ فَلَنْ أَكُونَ ظَاهِرًا
لِلْمُجْرِمِينَ ﴿١٧﴾

فَأَصْبَحَ فِي الْمَدِينَةِ خَائِفًا يَتَرَقَّبُ فَإِذَا الَّذِي
أَسْتَصْرِهُ بِالْأَمْسِ يَسْتَصْرِحُهُ قَالَ لَهُ مُوسَى
إِنَّكَ لَعَوِيٌّ مُبِينٌ ﴿١٨﴾

فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْطِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَهُمَا
قَالَ يَمْوَسَىٰ أَتُرِيدُ أَنْ تَقْتُلَنِي كَمَا قَتَلْتَ
نَفْسًا بِالْأَمْسِ إِنْ تُرِيدُ إِلَّا أَنْ تَكُونَ جَبَّارًا
فِي الْأَرْضِ وَمَا تُرِيدُ أَنْ تَكُونَ مِنَ الْمُصْلِحِينَ ﴿١٩﴾

وَجَاءَ رَجُلٌ مِنْ أَقْصَا الْمَدِينَةِ يَسْعَى قَالَ
يَمْوَسَىٰ إِنَّ الْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ
فَأَخْرَجَ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ ﴿٢٠﴾

فَخَرَجَ مِنْهَا خَائِفًا يَتَرَقَّبُ قَالَ رَبِّ نَجِّنِي مِنَ
الْقَوْمِ الظَّالِمِينَ ﴿٢١﴾

وَلَمَّا تَوَجَّهَ تَلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَىٰ رَبِّي أَنْ
يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ ﴿٢٢﴾

23. Arrivé au puits de Madian, il trouva un groupe de gens abreuvant leurs troupeaux et, à l'écart d'eux, deux femmes retenant les leurs. Moïse les interrogea: «Qu'y a-t-il pour vous?» «Nous ne pouvons, répondirent-elles, faire abreuver nos bêtes ici [par nous-mêmes] qu'après le départ des bergers et notre père est d'un âge avancé.»

24. Moïse abreuva leurs bêtes puis se dirigea vers l'ombre et dit: «Seigneur! Quelque bien que Tu fasses descendre sur moi, j'en ai bien besoin.»

25. L'une des filles s'approcha pudiquement de lui et lui dit: «Mon père te convie auprès de lui. Il veut te rétribuer pour avoir abreuvé nos bêtes». Lorsque Moïse, en arrivant, raconta son histoire au père des filles, celui-ci lui dit: «Ne crains plus rien, te voici délivré de l'emprise de ces hommes injustes.»

26. L'une des filles dit à son père: «Père! Engage-le à ton service; il est le meilleur que tu puisses engager; il est fort et honnête.»

27. Le vieillard dit alors à Moïse: «Je voudrais te marier l'une de mes filles que voici; en échange, tu me serviras pendant huit ans. Si tu en fais dix, libre à toi d'en décider, car je ne cherche à t'imposer rien de pénible. Tu trouveras en moi,

وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً
مِّنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ
أُمَّرَاتَيْنِ يَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا
نَسْقِي حَتَّى يُصَدِرَ الرِّعَاءُ وَأُبُونَا شَيْخٌ
كَبِيرٌ ﴿٢٣﴾

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ
إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ ﴿٢٤﴾

فَجَاءَتْهُ إِحَدُهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ
قَالَتْ إِنِّي أَدْعُوكَ لِتَجْزِيَنِي أَجْرَ مَا
سَقَيْتَ لَنَا فَلَمَّا جَاءَهُ وَقَصَّ عَلَيْهِ
الْقِصَصَ قَالَ لَا تَخَفْ نَجَوْتُ مِنَ الْقَوَمِ
الظَّالِمِينَ ﴿٢٥﴾

قَالَتْ إِحَدُهُمَا يَا أَبَتِ اسْتَجِرْهُ إِنَّ خَيْرَ
مَنِ اسْتَجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ ﴿٢٦﴾

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ نَمُنَّ بِكَ بِإِحْدَى ابْنَتَيَّ
هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَنِي حَيْثُ
فَإِنْ أَتَمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا
أُرِيدُ أَنْ أَمْسُقَ عَلَيْكَ سَتَجِدُنِي
إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّادِقِينَ ﴿٢٧﴾

par la volonté d'Allah, un homme vertueux.»

28. Moïse dit: «Voilà qui est conclu entre nous deux: que j'accomplisse l'un ou l'autre des deux délais, je ne serais pas à blâmer. Qu'Allah soit le Garant de nos engagements!»

29. Arrivé au terme convenu, Moïse, s'en allant avec sa famille, aperçut, au cours du voyage, un feu du côté du Mont Aṭ-Ṭūr. Il dit aux siens: «Restez ici, je viens d'apercevoir un feu, j'y vais dans l'espoir d'apporter une nouvelle ou tout au moins un tison ardent pour vous réchauffer.»

30. Lorsque Moïse y arriva, il fut appelé du flanc droit de la vallée, dans l'aire sacrée, à partir du buisson: «Ô Moïse! C'est Moi, Allah, Maître des mondes;

31. jette ton bâton!» Lorsqu'il vit son bâton s'agiter comme un serpent, il tourna le dos en fuyant. Il lui fut dit: «Ô Moïse! Reviens! N'aie pas peur, tu es en sécurité.»

32. «Introduis ta main dans l'ouverture de ta tunique, elle sortira toute blanche, sans le moindre mal. Serre ton avant-bras contre ton corps pour ne pas t'effrayer. Voilà deux preuves de la part de ton Seigneur, destinées à Pharaon et ses courtisans,

قَالَ ذَلِكَ بَيْنِي وَبَيْنَكَ أَيَّمَا الْأَجَلَيْنِ
قَضَيْتُ فَلَا عُدْوَانَ عَلَيَّ وَاللَّهُ عَلَىٰ مَا نَقُولُ
وَكَيْلٌ ﴿٢٨﴾

﴿فَلَمَّا قَضَىٰ مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ﴾
﴿أَنَّ سَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا قَالَ لِأَهْلِهِ امْكُثُوا
إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِخَبَرٍ
أَوْ جَذْوَةٍ مِنَ النَّارِ لَعَلَّكُمْ
تَصْطَلُونَ ﴿٢٩﴾

﴿فَلَمَّا أَتَاهَا نُودِيَ مِنْ شَاطِئِ الْوَادِ الْأَيْمَنِ
فِي الْبُقْعَةِ الْمُبْرَكَةِ مِنَ الشَّجَرَةِ أَن
يَمُوسَىٰ إِنِّي أَنَا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ ﴿٣٠﴾

﴿وَأَن أَلْقِ عَصَاكَ فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا
جَانٌّ وَلَّى مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَمُوسَىٰ
أَقْبِلْ وَلَا تَخَفْ إِنَّكَ مِنَ الْآمِنِينَ ﴿٣١﴾

﴿أَسْلَمَكَ يَدَكَ فِي جَيْبِكَ تَخْرُجُ بَيْضَاءَ
مِنَ غَيْرِ سُوءٍ وَأَضْمَمَ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ
الرَّهْبِ فذَلِكَ بُرْهَانَانِ مِنْ رَبِّكَ إِلَىٰ
فِرْعَوْنَ وَمَلَئِهِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا
فَلْسِقِينَ ﴿٣٢﴾

qui sont en fait des pervers.»

33. Moïse dit: «Seigneur, j'ai tué un des leurs et je crains donc qu'ils ne me tuent.»

34. «Mon frère Aaron a un langage plus expressif que moi, envoie-le avec moi comme appui pour confirmer mes dires. J'ai peur qu'ils ne me traitent d'imposteur.»

35. Allah lui dit: «Nous allons t'assister par l'appui de ton frère; Nous vous conférons, à tous deux, une autorité, de façon que vous soyez hors d'atteinte; par Nos signes, vous serez les vainqueurs, vous et ceux qui vous suivront.»

36. Lorsque Moïse apporta Nos signes évidents à Pharaon et à sa cour, ils s'écrièrent: «Ce n'est qu'une magie inventée; nous n'avons jamais entendu parler de cela chez nos premiers ancêtres.»

37. Et Moïse de répondre: «Mon Maître connaît mieux celui qui apporte, de Sa part, le message du salut et celui qui triomphera en dernier lieu. En effet, les injustes ne seront jamais les bienheureux.»

38. Pharaon dit alors: «Ô dignitaires! Je ne vous connais d'autre dieu que moi-même. Et toi, Hāmān, fais allumer des fours à briques argileuses, pour édifier une tour où je pourrais monter voir,

قَالَ رَبِّ إِنِّي قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَأَخَافُ أَنْ
يَقْتُلُونِ ﴿٣٣﴾

وَإِخِي هَارُونَ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسَلْهُ
مَعِيَ رِذَاءً يُصَدِّقُنِي إِنِّي أَخَافُ أَنْ
يُكَذِّبُونِ ﴿٣٤﴾

قَالَ سَنَشُدُّ عَضُدَكَ بِإِخِيكَ وَنَجْعَلُ
لَكُمَا سُلْطَانًا فَلَا يَصِلُونَ إِلَيْكُمَا بِآيَاتِنَا
أَنْتُمَا وَمَنِ اتَّبَعَكُمَا الْغَالِبُونَ ﴿٣٥﴾

فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا
هَذَا إِلَّا أَسْحَرٌ مُّفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا
فِي آبَائِنَا الْأُولِينَ ﴿٣٦﴾

وَقَالَ مُوسَى رَبِّي أَعْلَمُ بِمَنْ جَاءَ بِالْهُدَى
مِنْ عِنْدِهِ وَمَنْ تَكُونُ لَهُ عَاقِبَةُ الدَّارِ
إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ ﴿٣٧﴾

وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ
لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَهْمَنُ
عَلَى الطِّينِ فَاجْعَلْ لِي صَرْحًا لَعَلِّي أَطَّلِعُ
إِلَى آلِ اللَّهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ

peut-être, le dieu de Moïse. Je pense cependant que celui-ci ment.»

39. Pharaon et ses troupes s'enflèrent d'un orgueil injustifié sur terre, croyant qu'on ne les fera pas un jour comparaître⁽¹⁾ un jour devant Nous.

40. Nous l'avons saisi, lui et son armée, et les avons fait sombrer dans les flots. Vois donc quelle a été la fin des injustes.

41. Nous avons fait d'eux des guides [funestes] qui appellent les hommes vers le châtement du Feu et qui n'auront aucun secours le Jour de la Résurrection.

42. Ils seront poursuivis par Notre malédiction dans la vie d'ici-bas et réprouvés dans l'Au-delà.

43. Après avoir exterminé les générations anciennes, Nous avons révélé à Moïse le Livre de la clairvoyance, bon guide et miséricorde pour ceux qui sont conscients.

44. Assurément, tu n'étais pas au flanc occidental [de Sināi] lorsque Nous avons décidé de donner Notre Enseignement à Moïse; tu n'en étais pas témoin.

45. Seulement, Nous avons créé par la suite des générations qui se sont longtemps succédé. Tu n'as

الْكَذِبِينَ ﴿٢٨﴾

وَأَسْتَكَبرَ هُوَ وَجُنُودُهُ فِي الْأَرْضِ
بِغَيْرِ الْحَقِّ وَظَنُوا أَنَّهُم إِلَيْنَا لَا
يُرْجَعُونَ ﴿٢٩﴾

فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ فَأُنْظِرُ
كَيْفَ كَانَتْ عَاقِبَةُ الظَّالِمِينَ ﴿٣٠﴾

وَجَعَلْنَاهُمْ آيَةً يَدْعُونَ إِلَى النَّارِ
وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ ﴿٣١﴾

وَاتَّبَعْنَاهُمْ فِي هَذِهِ الدُّنْيَا الْعَنَاءَ وَيَوْمَ
الْقِيَامَةِ هُمْ مِنَ الْمَقْبُوحِينَ ﴿٣٢﴾

وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ
بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَى بَصَائِرَ
لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً لَّعَلَّهُمْ
يَتَذَكَّرُونَ ﴿٣٣﴾

وَمَا كُنْتَ بِجَانِبِ الْعَرَبِ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى
الْأَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ ﴿٣٤﴾

وَلَكِنَّا أَنشَأْنَا قُرُونًا فَتَطَاوَلَ عَلَيْهِمُ
الْعُمُرُ وَمَا كُنْتَ ثَاوِيًا فِي أَهْلِ مَدْيَنَ

(1) Chez Warsh: «...qu'ils n'auront pas à comparaître un jour...»

pas vécu parmi les habitants de Madian, pour leur réciter Nos versets. Aussi avons-Nous eu à leur envoyer des Messagers.

46. Tu n'étais pas non plus au flanc d'Aṭ-Ṭūr lorsque Nous avons interpellé [Moïse], mais [cette révélation est pour toi] une miséricorde de ton Seigneur pour te permettre de prêcher un peuple qui n'a reçu avant toi aucun autre Messager pour l'avertir. Peut-être sauront-ils prendre conscience de ton message,

47. évitant ainsi qu'un malheur ne les frappe comme sanction de leurs mauvais agissements. Ils pourraient dire [sans ce message]: «Seigneur, si Tu nous avais envoyé un Messager, nous aurions alors suivi Tes signes, et nous aurions été croyants.»

48. Mais lorsque le message de vérité leur est parvenu de Notre part, ils ont dit: «Pourquoi n'apporte-t-il pas des preuves analogues à celles que Moïse avait apportées?» Les mécréants n'avaient-ils pas rejeté les preuves de Moïse, en disant: «Deux magies⁽¹⁾ qui s'entre-aident? Nous ne croyons aucun d'eux.»

49. Dis-leur: «Apportez des Ecritures émanant d'Allah qui soient

تَسَلُّوا عَلَيْهِمْ آيَاتِنَا وَلَكِنَّا كُنَّا
مُرْسِلِينَ ﴿٤٥﴾

وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّورِ إِذْ نَادَيْنَا
وَلَكِن رَحْمَةً مِن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا
مَّا أَتَتْهُمْ مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ
يَتَذَكَّرُونَ ﴿٤٦﴾

وَلَوْلَا أَن تُصِيبَهُمْ مُّصِيبَةٌ بِمَا قَدَّمَتْ
أَيْدِيَهُمْ فَيَقُولُوا رَبَّنَا لَوْلَا أَرْسَلْتَ إِلَيْنَا
رَسُولًا فَتُنزِّلَ عَلَيْنَا آيَاتِكَ وَنَكُونَ مِنَ
الْمُؤْمِنِينَ ﴿٤٧﴾

فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا لَوْلَا
أُوتِيَ مِثْلَ مَا أُوتِيَ مُوسَىٰ أَوْ لَمَّا
يَكْفُرُوا بِمَا أُوتِيَ مُوسَىٰ مِنْ قَبْلُ قَالُوا
سِحْرَانِ تَظَاهَرَا وَقَالُوا إِنَّا بِكُلِّ كَفْرٍ مِّنْ
عِنْدِنَا لَعَلَّةٌ لَّكُم مِّنْ قَبْلِهِمْ كَفَرْتُمْ
مِن قَبْلُ وَلَكِن نَّحْكُم بَيْنَكُمْ فِي دِينِكُمْ
وَمَا أَنتُمْ بِعِنْدَ اللَّهِ بِعَادِلِينَ ﴿٤٨﴾

قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِّنْ عِنْدِ اللَّهِ هُوَ أَهْدَىٰ

(1) Chez Warsh: «Deux magiciens...»

mieux que ces deux livres, pour bien guider sur la voie du salut, et je serai prêt à les suivre, si vous pensez dire la vérité.»

50. S'ils ne répondent pas à ton défi, sache qu'ils ne font que suivre leurs passions. Qui serait donc plus égaré que celui qui suit ses passions, sans se référer aux directives d'Allah? En vérité, Allah n'a pas à diriger les injustes.

51. Pourtant, Nous leur avons fait parvenir Notre Parole, afin qu'ils en soient conscients.

52. Ceux à qui Nous avons donné les Ecritures avant ce Coran, croient en celui-ci.

53. Lorsqu'on leur en donne lecture, ils disent: «Nous y croyons; c'est le message de Vérité émanant de notre Maître; avant sa révélation nous étions déjà croyants soumis.»

54. Ceux-là auront une double récompense, car ils étaient constants dans leur foi. Ils répondaient au mal par le bien et donnaient en aumône [une part] de ce que Nous leur avions accordé.

55. Quand ils entendent des propos futiles, ils s'en détournent en disant [aux mécréants]: «A nous nos actions, à vous les vôtres; paix sur vous, nous n'aimons point nous mêler aux ignorants.»

مِنْهُمَا أَتَّبَعُهُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٤٩﴾

فَإِنْ لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا
يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنْ اتَّبَعَ
هَوَاهُ بِغَيْرِ هُدًى مِنَ اللَّهِ إِنَّ اللَّهَ
لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ ﴿٥٠﴾

* وَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ
يَتَذَكَّرُونَ ﴿٥١﴾

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ
يُؤْمِنُونَ ﴿٥٢﴾

وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ
رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ ﴿٥٣﴾

أُولَئِكَ يُؤْتُونَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ بِمَا صَبَرُوا
وَيَذَرُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ
يُنْفِقُونَ ﴿٥٤﴾

وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا
أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ
لَا نَبْتَغِي الْجَاهِلِينَ ﴿٥٥﴾

56. [Prophète!] Tu ne saurais diriger qui tu aimes; c'est bien Allah qui dirige qui Il veut. Il connaît mieux ceux qui sont sur le bon chemin.

57. [Les mécréants de la Mecque] te disent: «Si nous te suivons, nous risquons d'être arrachés à nos terres.» Or, n'avons-Nous pas établi pour eux un sanctuaire inviolable, vers lequel affluent, par Notre faveur, des produits de toutes sortes? Mais la plupart d'entre eux méconnaissent [cette faveur].

58. Savent-ils combien d'opulentes cités Nous avons anéanties pour leurs excès? Voilà leurs anciennes demeures quasi désertes après eux; c'est Nous qui en étions les héritiers.

59. Ton Seigneur ne procède pas à la destruction des cités avant d'envoyer dans la plus importante d'entre elles un Messager qui les informe de Nos signes; seules seront détruites les cités dont les habitants sont reconnus coupables.

60. Sachez que tout ce qui vous est donné dans cette vie n'est que jouissance éphémère et simple décor. Ce dont Allah dispose dans Son Royaume est autrement meilleur et plus durable. Pourquoi n'êtes-vous donc pas prêts à comprendre?

61. Sont-ils comparables: celui à qui Nous avons fait une belle

إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ
يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ
بِالْمُهْتَدِينَ ﴿٥٦﴾

وَقَالُوا إِن نَتَّبِعِ الْهُدَى مَعَكَ تُخَاطَفُ
مِنْ أَرْضِنَا أَوْ لَوْ نُمَكِّن لَهُمْ حَرَمَاءَ آمِنًا
يُجِئِي إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا
وَلَكِن كَرِهَهُمْ لِيَتَّعَمُونَ ﴿٥٧﴾

وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطَرَتْ مَعِيشَتَهَا
فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ يَكُن لَكُمْ مِنْ بَعْدِهِمْ
إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ الْوَارِثِينَ ﴿٥٨﴾

وَمَا كَانَتْ رَبُّكَ مُهْلِكَ الْقُرَىٰ حَتَّىٰ يَبْعَثَ
فِي أُمَّهَارِ سُوْلَا يَتْلُو عَلَيْهِمْ آيَاتِنَا وَمَا
كُنَّا مُهْلِكِي الْقُرَىٰ إِلَّا وَأَهْلُهَا
ظَالِمُونَ ﴿٥٩﴾

وَمَا أَوْتِيْتُمْ مِنْ شَيْءٍ فَمَتَّعُ الْحَيَاةَ الدُّنْيَا
وَزِينَتَهَا وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰ
أَفَلَا تَعْقِلُونَ ﴿٦٠﴾

أَفَمَنْ وَعَدْنَاهُ وَعَدًّا حَسَنًا فَهُوَ لَلَّذِي كَمَنْ

promesse qu'il trouvera sûrement, et celui à qui Nous avons accordé la jouissance éphémère de cette vie et qui sera, le Jour de la Résurrection, au nombre des réprouvés?

62. Le jour où Allah les appellera et leur dira: «Où sont les divinités que vous prétendiez être Mes associés?»

63. Ceux qui ont mérité les rigueurs de Nos arrêts diront: «Voilà, Seigneur, ceux que nous avons égarés; nous les avons déviés comme nous-mêmes l'avions été avant eux; maintenant nous les désavouons devant Toi. Ce n'est pas nous qu'ils adoraient.»

64. Il sera alors dit [à ces idolâtres]: «Invoquez donc vos prétendus associés!» Ils les appelleront en vain. Ils verront au contraire le châtiment qui les attend. Ah, s'ils voulaient être bien guidés!

65. Le jour où Allah les appellera et leur dira: «Qu'avez-vous répondu aux Messagers?»

66. A ce moment-là, pour eux, tout deviendra inintelligible, ils n'oseront même pas se poser de questions.

67. Quant à celui qui se repent, qui croit sincèrement et qui accomplit de bonnes œuvres, peut-être sera-t-il parmi les bienheureux.

مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيَامَةِ
مِنَ الْمُحْضَرِينَ ﴿٣١﴾

وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَآئِيَ
الَّذِينَ كُنتُمْ تَزْعُمُونَ ﴿٣٢﴾

قَالَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هَؤُلَاءِ
الَّذِينَ آغْوَيْنَا أَغْوَيْنَاهُمْ كَمَا غَوَيْنَا
تَبَرَّأْنَا إِلَيْكَ مَا كَانُوا إِيَّانَا يَعْبُدُونَ ﴿٣٣﴾

وَقِيلَ ادْعُوا شُرَكَآءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ
يَسْتَجِيبُوا لَهُمْ وَرَأَوُا الْعَذَابَ لَوْ أَنَّهُمْ
كَانُوا يَهْتَدُونَ ﴿٣٤﴾

وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ
الْمُرْسَلِينَ ﴿٣٥﴾

فَعَمِيَّتْ عَلَيْهِمُ الْأَنْبَاءُ يَوْمَئِذٍ فَهُمْ لَا
يَتَسَاءَلُونَ ﴿٣٦﴾

فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَن
يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ ﴿٣٧﴾

68. Ton Seigneur crée ce qu'Il veut, et choisit [comme Il veut]. Ce n'est pas aux autres de choisir; Gloire à Allah! Il est bien au-dessus de ce qu'ils Lui ont associé.

69. Ton Seigneur sait ce que les hommes pensent au fond du cœur et ce qu'ils disent tout haut.

70. Il est Allah, il n'est de dieu que Lui, louange à Lui dans cette vie et dans l'Au-delà! Le pouvoir suprême Lui appartient; et à Lui aboutira votre destin à tous.

71. Que diriez-vous si Allah étendait perpétuellement la nuit sur vous, jusqu'au Jour de la Résurrection? Quelle divinité, autre que Lui, saurait vous apporter de la lumière?! Ne pourriez-vous pas bien entendre?!

72. Et que diriez-vous si Allah étendait perpétuellement le jour sur vous, jusqu'au Jour de la Résurrection? Quelle divinité, autre que Lui, saurait vous ramener la nuit pour votre repos?! Ne pourriez-vous pas bien voir?!

73. C'est par Sa Miséricorde qu'Il a établi, pour vous, la nuit où vous vous reposez, et le jour où vous recherchez Ses bienfaits; vous en serez peut-être reconnaissants.

74. Le jour où les impies seront interpellés par Lui, Il [leur] dira:

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ
الْخَيْرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا
يُشْرِكُونَ ﴿٦٨﴾

وَرَبُّكَ يَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا
يُعْلِنُونَ ﴿٦٩﴾

وَهُوَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ لَهُ الْحَمْدُ فِي الْأُولَى
وَالْآخِرَةِ وَلَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٧٠﴾

قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ اللَّيْلَ
سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهُ غَيْرَ اللَّهِ
يَأْتِيكُمْ بِضِيَاءٍ أَفَلَا تَسْمَعُونَ ﴿٧١﴾

قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ
سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَهُ غَيْرَ اللَّهِ
يَأْتِيكُمْ بِاللَّيْلِ تَسْكُونُونَ فِيهِ أَفَلَا
تُبْصِرُونَ ﴿٧٢﴾

وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمْ اللَّيْلَ وَالنَّهَارَ
لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ
وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿٧٣﴾

وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ أَيْنَ شُرَكَاءِيَ الَّذِينَ

«Où sont les divinités que vous prétendiez M'associer?»

75. Le jour où Nous prendrons un témoin de chaque communauté en leur disant: «Apportez votre preuve.» A ce moment-là, tous sauront que la Vérité appartient à Allah Seul et toutes les fictions qu'ils inventaient s'évanouiront.

76. Tel est l'exemple de Qārūn (Coré) qui appartenait au peuple de Moïse: il fut arrogant envers eux. Nous lui avons donné tant de trésors que le seul poids de leurs clefs était une charge trop lourde pour une légion d'hommes robustes. Quelques-uns parmi les siens lui dirent: «Ne sois pas trop fier de ta richesse, Allah n'aime pas les arrogants.

77. Recherche plutôt, par le moyen de ce qu'Allah t'a accordé, le bonheur de la vie de l'Au-delà, sans sacrifier ta part de bonheur terrestre; sois bon envers autrui, comme Allah est Bon envers toi. Evite de semer le désordre sur terre, Allah n'aime pas les malfaiteurs».

78. Coré répliqua en disant: «C'est uniquement par mon savoir que j'ai acquis ma fortune.» Ne sait-il pas qu'avant lui, Nous avons fait périr des générations autrement plus redoutables et qui avaient amassé plus de richesses? Croit-il

كُنْتُمْ تَزْعُمُونَ ﴿٧٦﴾

وَنَزَعْنَا مِنْ كُلِّ أُمَّةٍ شَهِيدًا فَقُلْنَا هَاتُوا بُرْهَانَكُمْ فَعَلِمُوا أَنَّ الْحَقَّ لِلَّهِ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ ﴿٧٧﴾

﴿إِنَّ قَدْرُونَ كَانُوا مِنْ قَوْمِ مُوسَى فَبَغَى عَلَيْهِمْ﴾ وَعَاءِ آتَيْنَاهُ مِنَ الْكُنُوزِ مَا إِنَّ مَفَاحِجَهُ لَسَتُّوْا بِالْعَصْبَةِ أُولَى الْقُوَّةِ إِذْ قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ بِآيَاتِ اللَّهِ لَا يُحِبُّ الْفَرِحِينَ ﴿٧٦﴾

وَأَتَّبِعْ فِي مَاءِ آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ وَلَا تَبْغِ الْفُسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ ﴿٧٧﴾

قَالَ إِنَّمَا أُوتِيَتْهُ عَلَى عِلْمٍ عِنْدِي أَوَلَمْ يَعْلَم أَنَّ اللَّهَ قَدْ أَهْلَكَ مِنْ قَبْلِهِ مِنَ الْقُرُونِ مَنْ هُوَ أَشَدُّ مِنْهُ قُوَّةً وَأَكْثَرُ جَمْعًا وَلَا يُسْئَلُ عَنْ ذُنُوبِهِمُ الْمُجْرِمُونَ ﴿٧٨﴾

que les criminels n'auront pas à rendre compte de leurs forfaits?

79. Lorsque Coré sortit, un jour, devant son peuple, dans l'éclat de son apparat, ceux qui convoitaient les biens d'ici-bas dirent: «Plût au ciel que nous possédions une richesse comme celle de Coré. Quelle magnifique fortune est la sienne!»

80. Mais ceux qui étaient dotés de science répliquèrent: «Malheur à vous! La récompense d'Allah en faveur de celui qui croit et qui fait des œuvres pies est bien meilleure; elle ne sera accordée qu'à ceux qui demeurent constants dans leur foi.»

81. Soudain, Nous fendîmes la terre pour engloutir Coré et son palais. Il n'eut point de partisans pour le soutenir contre Allah et il ne put rien pour lui-même. En effet, Coré n'aurait pu être secouru.

82. Aussitôt, ceux qui, hier, convoitaient sa place dirent: «Eh bien! Allah dispense Ses biens à qui Il veut parmi Ses serviteurs, soit avec largesse soit avec mesure; si ce n'était Sa bonté envers nous, Il (Allah) nous aurait fait engloutir ⁽¹⁾ [comme Coré]; eh bien! Les infidèles ne seront jamais bienheureux.»

83. En vérité, le bonheur de la vie

فَخَرَجَ عَلَى قَوْمِهِ فِي زِينَتِهِ ۗ قَالَ الَّذِينَ يُرِيدُونَ الْحَيَاةَ الدُّنْيَا إِنَّمَا نَمِثَلُ مَا أُوتِيَ قَدْرُونَ ۗ إِنَّهُ لَذُو حَظٍّ عَظِيمٍ ﴿٧٩﴾

وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيَدَّكُم تَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَن ءَامَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُفْلِحُهَا إِلَّا الصَّابِرُونَ ﴿٨٠﴾

فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ ﴿٨١﴾

وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ وَيَسْتَطِقُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ ۗ وَيَقْدِرُ لَوْ لَا أَن مَنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيَكْفُرُونَ ۗ وَلَا يُفْلِحُ الْكَافِرُونَ ﴿٨٢﴾

تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ

(1) Chez Warsh: «...Sa bonté envers nous, nous aurions été engloutis...»

de l’Au-delà, Nous le destinons à ceux qui ne cherchent pas à dominer le monde ni à semer le désordre sur terre. A la fin, le bonheur sera toujours pour les pieux.

84. Quiconque apporte dans son bilan un bienfait, bénéficiera d’une récompense meilleure. Quant à celui qui vient avec un méfait, il n’encaissera que le prix de son œuvre.

85. C’est Allah, qui t’a fait l’obligation d’assumer le Coran, qui te ramènera sûrement à ton premier séjour. Dis alors: «Mon Maître connaît mieux [que quiconque] celui qui apporte le message de la Vérité, et celui qui erre dans un égarement manifeste.»

86. Tu n’espérais pas que ce Livre te fût révélé; ce n’est que par miséricorde de ton Seigneur.

87. Evite donc d’être l’allié des infidèles! Evite que ces mécréants ne te détournent des Enseignements d’Allah, qui t’ont été révélés! Appelle à suivre la voie d’Allah et ne sois, en aucune façon, dans le camp des païens!

88. N’invoque aucune divinité autre qu’Allah! Il n’est de dieu que Lui. Tout périt sauf Sa face. A Lui le pouvoir suprême, et à Lui aboutira votre destin à tous.

عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فِسَادًا وَالْعَاقِبَةُ
لِلْمُتَّقِينَ ﴿٨٣﴾

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ خَيْرٌ مِنْهَا وَمَنْ جَاءَ
بِالسَّيِّئَةِ فَلَا يُجْزَى الَّذِينَ عَمِلُوا
السَّيِّئَاتِ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ ﴿٨٤﴾

إِنَّ الَّذِي فَرَضَ عَلَيْكَ الْقُرْآنَ لَرَأْدُكَ إِلَى
مَعَادِ قُلُوبِ رَبِّي أَعْلَمُ مَنْ جَاءَ بِالْهُدَىٰ وَمَنْ
هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ﴿٨٥﴾

وَمَا كُنْتَ تَرْجُو أَنْ يُلْقَىٰ إِلَيْكَ الْكِتَابُ
إِلَّا رَحْمَةً مِنْ رَبِّكَ فَلَا تَكُونَنَّ ظَهِيرًا
لِلْكَافِرِينَ ﴿٨٦﴾

وَلَا يَصُدُّكَ عَنْ آيَاتِ اللَّهِ بَعْدَ إِذْ أَنْزَلَتْ
إِلَيْكَ وَأَدْعُ إِلَىٰ رَبِّكَ وَلَا تَكُونَنَّ مِنَ
الْمُشْرِكِينَ ﴿٨٧﴾

وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ لَا إِلَهَ إِلَّا هُوَ
كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ لَهُ الْحُكْمُ
وَإِلَيْهِ تُرْجَعُونَ ﴿٨٨﴾